



கேரள அரசு

சட்ட (சட்டமியற்றல்-எ) துறை

அறிக்கை

எண் 22860/ச. இ. எ. 1/2016/சட்டம்.

திருவனந்தூரம்,

2016 நவம்பர் 10
1192 துலாம் 25/

1938 கார்த்திகம் 19.

கேரள மாநில சட்டப்பேரவையின் பின்வரும் சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் பிரசுரம் செய்யப்படுகிறது. சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு 2016 நவம்பர் 10ஆம் தேதி ஆளுநரின் அனுமதி கிடைக்கப்பெற்றது.

ஆளுநரின் ஆணைப்படி,

கலா, என். எல்,

சட்டத்துறை சிறப்புச்செயலாளர்.

2016-ன் சட்டம் எண் 16

2016-ன் கேரள நிதி வினியோக (எண் 3) சட்டம்

2016-2017 நிதியாண்டின் பணிகளுக்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து மேலும் சில தொகைகளை வழங்குவதற்கும் வினியோகிப்பதற்கும் அதிகாரம் அளிக்கின்ற ஒரு சட்டம்.

முகவுரை.—2016-2017 நிதியாண்டின் பணிகளுக்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து மேலும் சில தொகைகளைக் கூடுதலாக வழங்குவதற்கும் வினியோகிப்பதற்கும் அதிகாரம் அளிப்பது தேவையாக இருப்பதால்;

இந்தியக்குடியரசின் அறுபத்தி ஏழாவது ஆண்டில் பின்வருமாறு சட்டம் இயற்றப்படுகிறது:—

1. சுருக்கத்தலைப்பு.—இந்தச்சட்டம் 2016-ன் கேரள நிதி வினியோக (எண் 3) சட்டம் என அழைக்கப்படலாம்.

2. 2016-2017 நிதி ஆண்டிற்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து 846,07,13,000 ரூபாய் வழங்குதல்.—2016-2017 நிதி ஆண்டில் வந்து சேருகின்ற பல்வேறு செலவுகளை எதிர்கொள்வதற்காக அட்டவணையின் (2)-வது கட்டத்தில் கூறப்பட்டுள்ள பணிகளும் தேவைகளும் தொடர்பாக அட்டவணையின் (3)-வது கட்டத்தில் கூறப்பட்டுள்ளதற்கு மிகாததும் மொத்தம் எண்ணூற்று நாற்பத்து ஆறு கோடி ஏழு லட்சத்து பதிமூன்றாயிரம் ரூபாய் மட்டும் வருகின்ற தொகைகள் கேரள மாநிலத்தொகுநிதியிலிருந்து வழங்கவும் வினியோகிக்கவும் செய்யலாம்.

3. நிதி வினியோகம்.—இந்தச்சட்டத்தின் கேரள மாநில தொகுநிதியிலிருந்து வழங்குவதற்கும் வினியோகிப்பதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள தொகைகள் 2016-2017 நிதியாண்டுத் தொடர்பாக அட்டவணையில் கூறப்பட்டுள்ள பணிகளுக்கும் தேவைகளுக்கும் வினியோகம் செய்யவேண்டும்.

அட்டவணை

(பிரிவுகள் 2 மற்றும் 3 பார்க்கவும்)

(1)	(2)	(3)		
வரிசை எண்	தேவை எண்	மிக கூடாத தொகைகள்		
	பணிகளும் தேவைகளும்	சட்டமன்றப் பேரவையினால் வாக்களிக்கப்பட்டது (ரூபாய்)		
		சட்டமன்றப் பேரவையினால் சமர்ப்பட்டது (ரூபாய்)		
		மொத்தம் (ரூபாய்)		
1	II மாநில ஆட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், தலைமையிட அலுவலர்கள்	4,000	1,000	5,000
2	III நீதிநிர்வாகம்	2,000	..	2,000
3	VI நிலவரி	1,000	..	1,000
4	XI மாவட்ட ஆட்சியும் பல்வகையும்	1,28,01,000	..	1,28,01,000
5	XII காவல்	2,000	..	2,000
6	XIV எழுதுபொருட்கள், அச்சடி மற்றும் நிர்வாகப் பணிகள்	23,11,00,000	..	23,11,00,000
		2,000	..	2,000

(1)	(2)	(3)			
வரிசை எண்	தேவை எண்	பணிகளும் தேவைகளும்	மிக கூடாத தொகைகள்		
			சட்டமன்றப் பேரவையினால் வாக்களிக்கப்பட்டது (ரூபாய்)	தொகுதியில் சமத்தப்பட்டது (ரூபாய்)	
				மொத்தம் (ரூபாய்)	
7	XV	பொதுப்பணி	1,000	1,000	2,000
8	XVI	ஓய்வூதியம் மற்றும் பலவகையும்	4,000	..	4,000
9	XVII	கல்வி, விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம்	8415,98,000	..	8415,98,000
10	XVIII	மருத்துவ உதவி மற்றும் பொது சுகாதாரம்	465,01,000	..	465,01,000
11	XIX	குடும்பநலம்	60,59,24,000	..	60,59,24,000
12	XX	குடிநீர் விநியோகம் மற்றும் துப்புரவு	3,000	..	3,000
13	XXI	வீடு கட்டுமானம்	100,00,00,000	..	100,00,00,000
14	XXII	நகரமேம்பாடு	2,000	..	2,000
15	XXIII	தகவல் மற்றும் விளம்பரம்	1,000	..	1,000
			10,00,03,000	..	10,00,03,000
			1,000	..	1,000
			1,000	..	1,000

16	XXIV	தொழில் மற்றும் தொழிலாளர் நலம் அயல்நாட்டுவாழ் மலையாளிகள் நலம்	வருவாய்	1,000	..	1,000
17	XXV	அட்டவணைஜாதி/ பழங்குடியினர், பிற பிற்பட்ட பிரிவுகளின் நலன் உட்பட்ட சமூக நலன்	வருவாய்	5,000	..	5,000
18	XXVII	கூட்டுறவு	வருவாய்	128,63,35,000	..	128,63,35,000
19	XXVIII	பலவகை பொருளாதார பணிகள்	வருவாய்	5,00,01,000	..	5,00,01,000
20	XXIX	வேளாண்மை	வருவாய்	3,000	..	3,000
21	XXX	உணவு	மூலதனம்	123,85,31,000	..	123,85,31,000
22	XXXII	பால்பண்ணை	வருவாய்	20,00,01,000	..	20,00,01,000
23	XXXIII	மீன்பிடிப்பு	வருவாய்	1,000	..	1,000
24	XXXV	பஞ்சாயத்து	மூலதனம்	1,000	..	1,000
25	XXXVI	கிராம மேம்பாடு திட்டம்	வருவாய்	10,00,01,000	4,85,000	10,04,86,000
			மூலதனம்	1,00,00,000	..	1,00,00,000
			வருவாய்	5,50,01,000	..	5,50,01,000
			வருவாய்	3,000	..	3,000
			மூலதனம்	1,000	..	1,000

(1)	(2)	(3)
வரிசை எண்	தேவை எண்	மிக கூடாத தொகைகள்
	பணிகளும் தேவைகளும்	சட்டமன்றப் பேரவையினால் வாக்களிக்கப்பட்டது
		ரூபாய் ரூபாய் ரூபாய்
26	XXXVII தொழில்கள்	28,00,03,000 .. 28,00,03,000
		மூலதனம் 1,000 .. 1,000
27	XXXVIII நீர்பாசனம்	102,77,06,000 6,46,69,000 109,23,75,000
28	XLI போக்குவரத்து	1,000 .. 1,000
29	XLII சுற்றுலா	1,000 .. 1,000
		மூலதனம் 3,000 .. 3,000
30	XLVI சமூக பாதுகாப்பு மற்றும் நலன்	125,00,06,000 .. 125,00,06,000
		மூலதனம் 6,00,00,000 .. 6,00,00,000
	மொத்தம்	8,39,55,57,000 6,51,56,000 846,07,13,000